



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2218/38 - 2021 මාර්තු මස 09 වැනි අගනරේවාදා - 2021.03.09
2218/38 ஆம் இலக்கம் - 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 09 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டம்

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 68 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 10(இ) ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விதிகள்

பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன்,
நாணயச் சபையின் தலைவரும்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்.

இலங்கை மத்திய வங்கி,
கொழும்பு,
2021, மார்ச்சு 09.

ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்

1. இவ்விதிகள், “2021 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்பும் விதிகள்” என எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும்.
2. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்டு 2021, பெப்புருவரி 18 ஆந் திகதியிடப்பட்ட 2215/39 ஆம் இலக்க வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் விதிகள், அதன் 4 ஆம் விதியினை நீக்கி பின்வரும் புதிய விதியினை அதற்கு பதிலீடு செய்வதன் மூலம் இத்தால் திருத்தப்படுகிறது.



2A

I கொஃப : (I) சேடீய - இ லுஃகா ப்ரஃகாஃனீதிக ஃலாஃலாஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ - 2021.03.09

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2021.03.09

“4. பொருட்களின் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் மேலே 3 ஆம் விதியின் கீழ் வேண்டப்பட்டவாறு, அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றதன் மீது பதினான்கு நாட்களினுள் (14) இலங்கையில் கிடைக்கப்பெற்ற சொல்லப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளின் மொத்தத்தில் இருந்து மற்றும் மொத்தத்தில் இருபத்தைந்து சதவீதத்தினை (25%) உரிமம்பெற்ற வங்கியொன்றினூடாக இலங்கை ரூபாய்க்கு மாற்றிக்கொள்ளுதல் வேண்டும்.

ஆயினும், எவ்வாற்றின்பினும், அத்தகைய மாற்றும் திகதி, மேலே விதி 3(i) இல் தேவைப்படுத்தப்பட்டவாறு ஏற்றுமதிப் பெறுகைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதற்கு முன்னரான திகதியினைவிட பிந்திய திகதியொன்றாக இருத்தலாகாது (அதாவது கப்பலேற்றப்பட்ட திகதியிலிருந்து நூற்றியெண்பது (180) நாட்களுக்குப் பிந்தியதல்ல).”

03-657